UPASANA FINANCE LIMITED

Regd Off: Sapna Trade Centre, 10th Floor, 10B/2 No.109, P.H Road, Chennai – 600084

CIN: L6519ITN1985PLC011503

Email ID: upasana_shares@yahoo.com SCRIP Code:511764, ISIN: INE819K01014

Mob No.7305319733

07/09/2021

To
The Bombay Stock Exchange Limited
P J Towers, Dalal Street
Mumbai – 400 001

Dear Sir / Madam,

Sub: Publication of Newspaper Advertisement - 36th AGM of the company

In terms of Regulation 47 on the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (SEBI LODR) and Rule 20 of Companies (Management and Administration) Rules, 2014 read with MCA General Circular No. 20/2020 dated 05th May, 2020, we enclose herewith the copy of the advertisements published in English and Tamil Newspaper in connection with the 36th Annual General Meeting of the Company scheduled to be held on Thursday, September 30, 2021.

This is for your kind information and records.

Thanking You Yours Faithfully

For **UPASANA FINANCE LIMITED**

Bhavika Bain only on the second of the secon

BHAVIKA JAIN Director DIN: 07704015

Economic recovery jitters, says Sundaram Finance Chairman

Govt to extend incentive

scheme for leather,

footwear industries

Chennai, Sept 6:

leather and footwear

industries, IFLADP, till

2025-26 with an outlay of Rs 1,700 crore, to boost

manufacturing, exports

and job creation, an

The commerce and

industry ministry has submitted a proposal

for the implementation

of the Indian Footwear

Leather and Accessories

Development Programme

(IFLADP) with an outlay

of Rs 1,700 crore, to be

incurred during 2021-22

to 2025-26, the official

The programme has

six components —

Sustainable Technology and Environmental

Promotion (proposed

outlay Rs 500 crore);

Integrated Development

of Leather Sector

(proposed outlay Rs 500

crore); Establishment of

Institutional Facilities (Rs

200 crore); Mega Leather

Footwear and Accessories

Cluster Development

(Rs 300 crore); Brand

Promotion of Indian

Brands in Leather and

Footwear Sector (Rs 100

crore); and Development

of Design Studios (Rs

NAME CHANGE

Bathemavathy, W/o.

100 crore).

KUMARI

Muni Rathinam.

official said.

India's economic recovery in the current financial year will be marked by a high degree of uncertainty, said S Viji, Chairman, Sundaram Finance Ltdaddressing the shareholders via a Virtual Conference at the company's 68 th AGM today. "The country's ability to mobilise vaccines at scale, maintain the pace of vaccinations, and the speedy containment of the spread of the virus, especially as new variants emerge, will all be determinants of consumer confidence sustaining and consequently of economic recovery."

He said that the momentum built up in



the third and fourth with a series of staggered quarters of FY21 was lockdowns that led to dealt a blow by the a sharp drop in activity. ferocious second wave of Again, various monetary, the pandemic in April/ regulatory and fiscal May 2021, which inflicted policy significant economic and measures helped contain emotional damage in a

the solvency risk of financial entities.

On the outlook, Viji said

second wave coupled with an aggressive vaccination

drive has brightened the near-term prospects for the economy, with the adverse economic impact expected to be limited to the first quarter of FY22. "The agricultural sector has turned buoyant with a near-normal monsoon, robust procurement by the government and improved Kharif sowing."

The re-establishment of GST collections to Rs 1 lakh+ crore levels, increases in fertilizer sales, improved e-way bill activity, increases in power & fuel consumption, and growth in eight core industries all point to a sequential improvement in economic activity from the disruptions induced by the second wave.

Upcoming festive season for the automotive sector The automotive sector is facing challenges on the supply side due to the global shortage of semiconductors, which is adversely impacting production schedules of most of the large manufacturers and creating disruptions to the supply chain. "Recent pandemicdriven lockdowns in East Asia are compounding the challenge. This, coupled with relatively high input prices on fuel and commodities, presents the risk of a dampener to the upcoming festival season",

focus Given this level of

uncertainty and volatility, he said that Sundaram Finance's focus will continue to remain on striking ajudicious balance between Growth, Quality and Profitability (GQP), the time-tested trinity that has served the Company well.

"Key priorities will be to support loyal customers tide over the aftermath of the Covid crisis by deploying all measures made available by the regulator and the government, drive collections and recovery efforts with a view to maintaining the traditional asset quality levels and preserving capital, and prudently pursuing growth opportunities that emerge as economic activity

across the well-understood and diversified asset class base that Sundaram Finance has established" said Viji.

Expect CV segment to come back strongly

In response to a query from a shareholder, Rajiv Lochan, MD, Sundaram Finance said, "In the CV space, in addition to growth in the M & HCV space, we believe that the SCV and ICV segments will continue to offer growth opportunities. As the economic activity revives, we expect the CV segment come back strongly. In the Passenger Vehicle segment, we see a long run way as the consumer market matures and grows in India."

Growth Opportunities in Construction Equipment

Rajiv Lochan said that the infrastructure and the rural and agricultural sectors are seeing substantial and unprecedented level of investment on the back of Government push and policy reform."We expect this to open up growth opportunities in the construction equipment and tractor segments in the coming years. We have sown the seeds and built a strong foundation in both these segments in the last 15 years. As we come out of the Pandemic, we feel we are well positioned to take advantage of the significant growth opportunities in these segments arising out of the infra push and far reaching agri reforms of the Government."



short period of 6-8 weeks.

The second wave was met

Kanyakumari MP Vijay Vasanth paid floral tributes to the portrait of Vijayalakshmi Paneerselvam, wife of AIADMK coordinator O.Panneerselvam and mother of AIADMK MP P.Raveedranath. Theni Congress leader MP Murugesan, town secretaries are also seen.

Nucleome Informatics opens genomics facility

Chennai, Sept 6: In a move that will mark the beginning of a new era in India's genomics capability, Nucleome Informatics unveiled South Asia's largest and most advanced genomic facility, NKC Centre for Genomics Research in Hyderabad.

The laboratory

will carry out the Kumar Singh Chauhan, latest third-generation will also play a role sequencing and play a critical role in fighting the pandemic by sequencing 5000 COVID genomes and 500 human genomes. The laboratory established in the memory of the late 6-time Member of the Parliament from

Khandwa, Shri Nand

PUBLIC NOTICE

Our client Mrs.M.SHANTHA, W/o Late Mr.S.Malayappan, is the

Absolute Individual Owner of Vacant House Site, bearing Plo No.91, "Sri Selva Vignesh Nagar", vide D.T.P., Approval No.

190/1988, Comprised in R.S.Nos.493/3 and 493/4, asper Patta

Present R.S.No.493/6, vide Patta No.1747, Dt. 20.04.2015, measuring a Total Extent of 1815 Sq.ft., or thereabouts, in

Panruti "B" Village, Sriperumbudur Taluk, Kanchipuram District.

It has been reported to us, that the Original Title Document being

Sale Deed Dt. 08.07.1991, Registered as Document No. 1979 of 1991, in the S.R.O., Walajabad, Executed by Mr.Radhakrishnan,

through his Power Agents Mrs.G.Shanthalakshmi & Mr.G.Thangavel Naicker, in favour of Mrs.M.Shantha, is Lost and not traceable. If any person/s is having any claim or charge over

the said property or the aforesaid lost original title deed, shall

lodge their claim or objection together with Original Documentary

proof for their claim to the undersigned person directly within

TEN DAYS from the date of this Notice, failing which it would be deemed and concluded, that there is no claim, charge or

encumbrance whatsoever on the afore mentioned property and

any subsequent claim or objection shall be deemed to have been

K.KARTHIKEYAN ADVOCATE & PROPERTY CONSULTANT

76/24, United Colony - 2nd Street, Kolathur, Chennai - 600 099

waived and the same shall not bind our client.

in upping India's potential in agriculture, animal husbandry, and personalised / precision medicine, among others. Minister of Defence,

> Rainath Singh along with Chief Minister of Madhya Pradesh, Shivraj Chauhan inaugurated the state-of-the-art laboratory at a formal ceremony held at Le Meridien in the presence of Dushyant Singh Baghel, MD and CEO, Nucleome Informatics. Hon'ble Principal Scientific Adviser to the Government of India, Prof K VijayRaghavan also attended the event.

"We will soon begin to provide our inhouse DrSeq suite of predictive genomics products in healthcare to analyse the data of RNA sequencing - we expect this will improve the understanding and uptake of personalized precision medicine in India," said Dushyant Singh Baghel, MD and CEO, Nucleome **Informatics**

The expenditure finance The government is committee, under the likely to extend an finance ministry, has incentive scheme for already approved the commerce ministry's proposal, the official

Earlier, the IFLADP was announced with an expenditure of Rs 2,600 crore for three financial years — 2017-18 to 2019-20. It was also aimed at the development of infrastructure and facilitate additional investments, increasing production and employment generation.

Sanjay Leekha, chairman of the Council for Leather Exports, said the scheme was "extremely" beneficial for the sector.



R.S. Isabella, Managing Director, Repco Micro Finance Limited handed over the financial help to Butterfly Childrens Pain Relief Centre Trust under CSR project. Director A.G. Venkatachalam was present at the event.

'SANCHU Animal Hospital' now in Anna Nagar

Chennai, Sept 6: SANCHU Animal Hospital has opened its third facility in Chennai in Anna Nagar, which offers comprehensive medical facilities. Owned by the CavinKare is a first-of-its-kind venture for animals in the country, as it is an allencompassing care unit for animals with stateof-the-art emergency and compassionate care combined with

facilities, and new-age

Manuranjith Ranganathan, Director - Retail, CavinKare, said "SANCHU is delighted to announce the launch of our third branch in Anna Nagar, as it takes us one step further in achieving our main goal - to expand nationwide to 100 hospitals by 2024. and provide quality healthcare for animals beyond geographical

boundaries., he said.

expert doctors, modern

No.25. New Firewood Bank Street, Triplicane, Chennai - 600 005, shall henceforth be known as

residing

Bathemavathy NAME CHANGE

Sowmyanarayanan, S/o Sowmyanara Narasimhan, Date of Birth: 28.07.2002, No.23&24, Ranganathan Street Nagar. Chromepe Senthil Chennai 600 044, nenceforth be known as Tejas Ram (Given Name) Chitra Sowmvanaravanan (sur Name) Tejas Ram Sowmyanarayanar

SOUTHERN LATEX LIMITED

CIN: L25199TN1989PLC017137 Regd. Office: B-11/W, Sipcot Industrial Complex, Gummidipoondi 601 201 Corp. Office: No. 66, New Avadi Road 2nd Floor, S2 Kurunji Apartments Chennai 600010 | Tel: +91 44 2660 1313

E-mail: southernlatexltd@yahoo.com, Website: www.southernlatex.in NOTICE OF 32nd ANNUAL GENERAL MEETING

Notice is hereby given that 32nd Annual General Meeting of the members of the Company will be held on Wednesday, 29th September, 2021 at 3.30 P.M. through Video Conferencing (VC) or Other Audio Visual Means (OAVM) in compliance with the guidelines ssued by the Ministry of Corporate Affairs (MCA) vide circular dated January 13,202 read with Circular No. 14/2020 dated April 8, 2020, Circular No.17/2020 dated April 13, 2020 and Circular No. 20/2020 dated May 05, 2020 (collectively referred as MCA rculars) and all other applicable laws and circulars issued by the Ministry of Corporat Affairs and Securities and Exchange Board of India (SEBI) to transact the business as se out in the Notice of the Meeting.

n compliance with the said MCA circulars and SEBI circulars, electronic copies of the Notice of 32nd AGM and the Annual Report for FY 2020-21 were sent to all the members whose email addresses are registered with the Company/ Depository Participants Members may note that the Notice of 32nd AGM and Annual Report for the FY 2020-2 will also be made available in the Company's Website www.southernlatex.in. he Registrar of Members and Share Transfer books of the Company will remain close

rom Thursday the 23rd September, 2021 to Wedneday the 29th September, 202

In terms of Section 108 of Companies Act, 2013 read with Companies (Management and Administration) Rules, 2014 and Regulation 44 of SEBI (Listing Obligation and svlosure Requirement) Regulations, 2015, the Company has availed the services of CDSL for providing an E-voting platform to the Members of the Company for transacting he business of the Annual General Meeting. Additionally the Company is providing th acility of voting throgh e- voting system during the AGM. Detailed procedure for ioining the AGM and remote e-voting/e-voting is provided in the notice. Members attending the AGM through VC/OAVM will be counted for the purpose of reckoning the quorum under ection 103 of the Companies Act, 2013.

The Company has fixed 22nd September, 2021 as the "cut off" date to ascertain the eligibility of members for E-voting. The e-voting shall commence on Sunday, the 26th September, 2021 at 9.00 A.M. and end on 28th September, 2021 at 5.00 P.M. hereafter the e-voting module shall be disabled. Members who have cast their vot nrough remote e-voting prior to the Annual General Meeting may also attend the meeting but such members shall not be entiltled to cast their vote again.

For detailed instructions pertaining to E-voting, members may please refer to th lotes of Notice of the Annual General meeting.Incase of any queries/grievances relating to e-voting members may refer the e-voting user manual available at the CDS vebsite: www.evotingindia.com

Date: 06/09/2021

For SOUTHERN LATEX LIMITED

Company Secretary & Compliance Office

Place: Chennai



Upasana

CIN L65191TN1985PLC011503 No. Sapna Trade Centre, 10th Floor, 10B/2 No. 109, PH Road, Chennai – 600 084

PUBLIC NOTICE – 36th ANNUAL GENERAL MEETING

Notice is hereby given that the 36th Annual General Meeting (AGM) of the members of the company will be held on Thursday, September 30, 2021 at 15.30 hrs IST through Video Conference (VC) / Other Audio Visual Means (OAVM), in compliance with all the applicable provisions of the Companies Act, 2013 ("the Act") and the Rules made thereunder and the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("the Listing Regulations"), read with General Circular No. 14/2020 dated April 08. 2020, General Circular No. 17/2020 dated April 13, 2020 and General Circular No. 20/2020 dated May 5, 2020, and General Circular No. 02/2021 dated January 13, 2021 issued by the Ministry of Corporate Affairs ("MCA") and SEBI Circulars dated May 12, 2020 and January 15, 2021 (collectively referred to as "relevant circulars"), to transact the businesses as set out in the Notice of the AGM ("the Notice"). Members participating through the VC / OAVM facility shall be reckoned for the purpose of quorum under Section 103 of the Act.

A person, whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories as on the cut-off date i.e Thursday, September 23, 2021 only shall be entitled to avail the facility of 'remote e-voting' or voting at the AGM. The Company has engaged Central Depository Services (India) Limited (CDSL) for facilitating voting through electronic means i.e. remote e-voting and voting on the date of the AGM. For detailed Instructions on attending the AGM through VC/OAVM, members / shareholders are requested to go through the Notice of AGM.

Pursuant to the Applicable Circulars and Rule 20 of Companies (Managemen and Administration) Rules, 2014, the Annual Report 2020-21 and Notice of the 36th AGM are being sent in electronic mode to Members whose e-mail address is registered with the Company / Registrar and Transfer Agents or with the Depository Participant(s) as on 03.09.2021. The above documents are also being made available on the website of BSF Limited at www.bseindia.com and CDSI website at https://www.evotingindia.com. The Members are hereby informed that

(i) The 'remote e-voting' period commences on 26.09.2021 (Sunday) (09:00 A.M. IST) and ends on (Wednesday) 29.09.2021 (05.00 P.M. IST). Member may note that remote e-voting shall not be allowed beyond the above said

(ii) During this period, existing members and persons who have acquired shares and become members of the company after the dispatch of notice, holding shares either in physical form or dematerialized form as on the cut-off date i.e. 23.09.2021 may cast their vote electronically on the business set forth ir the notice of the AGM through CDSL e-voting system.

(iii) Members who have cast their vote by remote e-voting prior to the AGM may attend / participate in the AGM through VC / OAVM but shall not be entitled to cast their vote again.

(iv) Members may access the CDSL e-voting system at the web link: https:// www.evotingindia.com under shareholders / members login. The same link is valid for joining the AGM on the meeting day. The detailed instructions for the remote e-voting process, joining the AGM and e-voting during the AGM are given in the Notice of the AGM.

(V) Members are permitted to join the AGM through VC/OAVM, 15 minutes before the scheduled time of commencement of the meeting and upto 15 minutes after such scheduled time.

(vi) Those members whose e-mail ids are not registered with the depositories for obtaining login credentials for e-voting are requested to send required details and documents as described in the Notice to RTA's e-mail ID yuvraj@integratedindia.in

(vii) The documents referred to in the AGM notice are available for inspection Members may write to the Company's e-mail id upasana_shares@yahoo.com

(viii) Mr. Pankaj Mehta, Practicing Company Secretary (M.No.A29407 CP.No.10598), Partner, M/s. A.K. JAIN & ASSOCIATES, Company Secretaries has been appointed as the scrutinizer to srcutinize the 'remote e-voting process and voting at the AGM, in a fair and transparent manner.

(ix) The Results declared along with the report of the Scrutinizer shall be placed on the website of CDSL www.evotingindia.com immediately after the declaration of result by the Chairman or a person authorized by him in writing.

(x) The Register of members and share transfer of the company will remain closed from 24.09.2021 to 30.09.2021 (both days inclusive) for the purpose of the

For any query/clarification or issues regarding attending AGM & e-Voting from the e-Voting System, you may addressed to Mr. Rakesh Dalvi, Sr. Manager, (CDSL) Central Depository Services (India) Limited, A Wing, 25th Floor, Marathor Futurex, Mafatlal Mill Compounds, N M Joshi Marg, Lower Parel (East), Mumba 400013 or send an email to helpdesk.evoting@cdslindia.com or call on 022

> By Order of the Board For UPASANA FINANCE LIMITED Monika Kedia

PUBLIC NOTICE My client Dr.JAVEED KHADIRI AKBAR, Son of Mr.B.Akbai Basha Khadiri, aged 48 years residing at No.2e, Block 3, Jains Sunderbans, Mogappair West, Nolambur, Chennai-600095, is the absolute owner of the property measuring an extent of 387 Sq.ft., Undivided Share out of Total Extent of 22,019 sq.ft., ir R.S. No. 219/8A2 (Land sub parts of Sub – Division Nos. 2, 3 & 4 of L.A.No.30/83, dated 30.06.1983 sanctioned by the Corporation of Madras), situated in 26, Arcot Road, Virugambakkam in VIRUGAMBAKKAM VILLAGE, Mambalam - Guindy Taluk now Mambalam Taluk, Chennai District, They have purchased the site property from Mr.R.SUNDARAM

S/o.K.Ramamurthy, under a Registered Sale Deed Document No.4554/2005, Book 1, dated 19.08.2005 on file of the Sub Registrar Office, Virugambakkam the above said mother document Original Registered Sale Deed Document No.85/1998, Book I, execution date: 18.12.1997, (Viruambakkam S.R.O.) was lost my client in Xerox shop nea HDFC Bank (nearby Nolambur combined Registrar Office), West Mogappair Branch on 02.09.2021 during his visit to meet his Bank Panel, HDFC for the purpose of Bank Loan. If any person found the said document please contact me and handover the same to me or my client at the above address (or) police station. The general public notice is hereby wamed not to enter any type transaction in any manner with regards to the above property with any person. If they are doing so they are at their own risk and will not bind my client or on the property.
P.KOTHANDARAMAN, Advocate

No.128/4, 4th Street, Samayapuram Nagar Porur, Chennai-600116. Cell: 9003252504

PUBLIC NOTICE

This is to inform the general public that my client Mrs. Usha Ravi, Wife of Mr. Ravi Seetharaman, residing at No.2, Officers Colony Extension, Mogappair East, Chennai 600050, is the legal and registered owner in respect of property bearing Plot No.195 Part, measuring an extent of 2407 Sq.ft. comprised in Survey No. 402/3 in the layout named Venkateswara Nagar, situated in No.28, Perungalathur Village, Tambaram Taluk, she having acquired the same by way of sale vide Document No. 5380 of 2007 on the file of the Sub Registrar, Padappai and has been in possession and enjoyment of the same since then. It is informed that my client Mrs. Usha Ravi has lost the original Title Deed document No. 5946 of 1989 on the file of the Sub Registra Tambaram while she was travelling in an autorickshaw at R.B. Salai, Chitlapakkam, Chennai on 28.08.2021. The same could not be traced by her inspite of diligent search. My client states that she has not created any encumbrance, charge or mortgage on the said property. Any one having any interest or claim on the same, or in possession of the said document, is hereby called upon to file their objections with documentary proof to the undersigned within TEN days from this date, failing which it will be presumed that the above said original document is / are lost. Finder is requested to hand over the same either to me at the below mentioned address (or) to my client at the above address

> G. Ramalingam Advocate & Notary Public Egmore Bar Association, Chennai

Demellows

கடை யில்

குயப்பேட்டை,

ஏல கம்பெனியரால்

J. கௌதம் ராஜ் சௌகார், 157,

உள்ள அடகு கடையில் 08.01.2018

உள்ள அடகு கூடை.... முதல் 31.12.2019 வரை அடகு ்கோயாக பொன்,

வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கள் நாள்

21.09.2021 அன்றுகாலை 10 மணிக்கு மேல் எண். 40, சச்சிதானந்தம் தெரு,

மெஸர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ஸ்

புரசைவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

திலீப் குமார், 7/5, ஆழ்வார்பேட் ரோடு, ஆழ்வார்பேட், சென்னை–18

என்ற விலாசத்தில் உள்ள அடகு

22.09.2021 அன்றுகாலை 10 மணிக்கு

மேல் எண். 40, சச்சிதானந்தம் தெரு

மெஸர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ஸ்

புரசைவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

கமலா பாய், 7/5, ஆழ்வார்பேட்

ரோடு, ஆழ்வார்பேட், சென்னை–18 என்ற விலாசத்தில்

விலாசக்கில்

பதிரங்கமாக எலம் போடப்படும்.

ஆர்.ஏ.புரம்,

***** விஜய், 36/90, கிரீன்வேஸ் ரோடு,

ஆர்.ஏ.புநம், என்னைன் 20 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 02.08.2018 முதல் 18.12.2018 வரை

அடகு வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கள் நாள்

22.09.2021 அன்று மதியம் 1 மணிக்கு

மேல் எண். 40, சச்சிதானந்தம் தெரு

மெஸர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ஸ்

புரசைவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

அசோக்குமார்

உள்ள அடகு கடையில் 21.08.2019

முதல் 13.08.2020 வரை அடகு வைத்து மீட்கப்படாத பொன்,

பொன் அல்லாத பொருட்கள் நாள்

ேல**் எண்.** 40. சச்சிதானந்தம் தெரு

மெஸர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ஸ்

23.09.2021 அன்றுகாலை 10 மன

குயப்பேட்டை, செ என்ற விலாசத்தில்

குயப்பேட்டை, செ என்ற விலாசத்தில்

ஏல கம்பெனியரால்

75/1, எழும்பூர், 6 சென்னை–8 என்ற

மீட்கப்படாத பொன், அல்லாத பொருட்கள்

10.04.2017 கடையால் 10.03.25 ... 16.12.2018 வரை அடகு வைத்து மீட்கப்படாத பொன், பொன்

பட்டாளம்.

விலாசத்தில்

ஏலதாரர்

பெரம்பூர்,

சென்னை–12

சென்னை–12,

சென்னை–28 என்ற

பெரம்பூர்

ஜெயின்,

விலாசத்தில்

. சென்னை–12,

நெடுஞ்சாவை

்பெரம்பூர்,

ரோடு.

சென்னை–12 என்ற

குயப்பேட்டை, செ என்ற விலாசத்தில்

ஏல கம்பெனியரால்

ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: காஞ்சீபுரம் கலெக்டர் தொடங்கி வைத்தார்

காஞ்சீபுரத்தில் ஊட்டச்சத்து விழிப் புணர்வு மாத விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தொடங்கி வைத்தார்.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் ஊட்டச்சத்து விழாவை விழிப்புணர்வு மாக முன்னிட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் குத்துவிளக்கு டாக்டர் மா.ஆர்த்தி ஏற்றி, அங்கிருந்த கையெழுத்து இயக்க பலகையில் கையெழுத்திட்டு, விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை மக்கள் அறியும் வண்ணம் ஒட்டி, உறுதிமொழி ஏற்று ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்

திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 1ந்தேதி முதல் 30ந்தேதி வரை ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக



பண்ட் நிதி லிமிடெட்

மயிலை. சென்னை-600 004.

CIN: U65991/TN1995PLC030329

ஆண்டு பொதுக்குழு

கட்ட அறிவிப்பு

இதனால் பொது மக்களுக்கு தெரிவிப்பத

என்னவென்றால், சௌத் மதராஸ் பெனிபி

பண்ட் நிதி லிமிடெட் நிறுவனத்தின்

26-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்

29.09.2021 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு,

பழைய எண்.28/2, புதிய எண்.61, பரிபூர்ண

விநாயகர் கோயில் தெரு, மயிலாப்பூர்

_{தேதி: 04.09.2021} சௌத் மதராஸ் பெனிபிப்

பண்ட் நிதி லிமிடெட்

வாரத்தில் மரம் நடுதல், இரண்டாவது வாரத்தில் யோகா மற்றும் ஆயுஷ் நிகழ்ச்சிகள், மூன்றாவது வாரத்தில் அங்கன்வாடி பயனாளிகளுக்கு வட்டார அளவில் ஊட்டச்சத்து பொருட்கள் வழங்குதல் மற்றும் நான்காவது வாரத்தில் மிகவும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை மற்றும் கண்டறிதல் சமுதாய தோட்டங்கள் அமைத்தல் போன்ற

துறைகளுடன் இணைந்து நடத்தப்பட உள்ளது. விழாவின் மாத தொடக்க நிகழ்ச்சியாக காஞ்சீபுரம் ்கலெக்டர் அலுவலகம் மாவட்ட வளாகத்தில்கலெக்டரால் ஊட்டச்சத்து ஊர்வலம் விழிப்புணர்வு குறித்த துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்

சுமார் 100 அங்கன்வாடிப் பணி யாளர்கள் கலந்து கொண்டனர். இதில் ஒருங்கிணைந்த குழந்தை தட்ட வளர்ச்சித் அலுவலர்கள் க.சற்குணா, சௌத் மதராஸ் பெனிபிப் உணவு பாதுகாப்பு அலுவலர் அமுதா, அங்கன்வாடி பணி பழைய எண்: 28/2, புதிய எண்: 61 பரிபூர்ண விநாயகர் கோயில் தெரு

உள்ள அடகு கடையில் 04.01.2017 உள்ள அட்கு கூட்டாக முதல் 30.12.2018 வரை அட்கு கூடக்க மீட்கப்படாத பொன், வைத்து மீட்கப்படாத யாளர்கள் மற்றும் பயனா பொன் அல்லாத பொருட்கள் நாள் ளிகள் கலந்து கொண்டனர். 22.09.2021 அன்றுகாலை 11 மன மேல் எண்.40, சச்சிதானந்தம் தெரு, விழுப்புரம் துணை சீட்டுப் பதிவாளர், சீட்டுப் பதிவாளர் அவர்களின் நடவடிக்கைகள் குயப்பேட்டை, மெஸர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ஸ் முன்னிலை : ஏல கம்பெனியரால் திருமதி. பெ.இளங்கிளி புரசைவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில்,

சார்பகிவாளர். உதவிச்சீட்டுபதிவாளர் அவர்கள் மத்தியஸ்த வழக்கு எண்: 8/2021 R.PASUPATHY. S/O. RAMAMURTHY NO:11/29, MARUTHUR MEDU, EAST SHANMUGAPURAM VILLUPURAM G KARUNAGARAN. S/O. GIVINDAHN, NO:11/29, V.MARUTHUR MEDU, EAST SHANMUGAPURAM, VILLUPURAM

3. E.KALIYAMURTHY, S/O. EGAMBARAM. NO:32A,MANDAKULLAM, SALAMEDU, VILLUPURAM. 4. P.PREMA, W/O. R.PASUPATHY NO.11/29 V MARUTHUR MEDUL FAST

SHANMUGAPURAM, VILLUPURAM. . எதிர்மனுதாரர்கள் மனுதாரர் நாளது 27.03.2021 தேதி வரையிலான தொகை ரூ. 7,27,681/-உம்மிடமிருந்து மனுதாரருக்கு சேர வேண்டியுள்ளது என்று கொடுத்துள்ள பிராதுவின் பேரில் விழுப்புரம் விழுப்புரம் மாவட்ட பகிவாளர் அலுவலகத்தில் 20.09.2021 தேதி காலை 11 மணிக்கு விசாரணை நடைபெறவிருக்கிறது விசாரணையின்போது வேண்டிய மனுதாரருக்கு சேர . என் முன்னால் தாங்கள் வேண்டியது எனவும் தொகை சம்பந்தமாக செலுத்த தங்களுக்கு தொகை சம்பந்தமாக ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் விசாரனை யின்போது தெரிவிக்கலாம் எனவும் மேற்படி விசாரணைக்கு ஆஜராக தவறினால் இம்மனு மீது ஒருதலைபட்சமாக மீது ஒருதலைபட்சமாக செய்யப்படும் எனவும் நோட்டீஸ்

எழும்பூர், மூலம் சென்னை–8 என்ற தைரிவிக்கப்படுகிறது. உதவிச்சீட்டுபுதிவாளர்,

> ஏல கம்பெனியரால் புரசைவாக்கம் தாசில்தார் (த துணை தாசில்தார் முன்னிலையில் பகிரங்கமாக ஏலம் போடப்படும். ***** பூஜா, நெ.16, வரதப்பன் தெரு, வெஸ்ட் மாம்பலம், சென்னை–33 கடையில் 21.05.2018 முதல் 03.06.2020 வரை அடகு

சென்னை-12 பெரம்பூர் புரசைவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும். *****

குயப்பேட்டை, செ என்ற விலாசத்தில் ஏல் கம்பெனியரால் பெரம்பூர், புரசைபாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

* * * * * * * K. லீலாவதி, நெ. 18, என்.எம்.கே. தெரு, அயனாவரம், சென்னை–23 விலாகக்கில் கடையில் 07.09.2017 அடகு அட்கு கூடையால் முதல் 21.03.2020 வரை அடகு வைக்கு மீட்கப்படாத பொன், வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கள் 27.09.2021 அன்று 5 மேல் நாள் காலை 10 மணிக்கு மேல் எண்.40, சச்சிதானந்தம் தெரு, குயப்பேட்டை, சென்னை–12, என்ற விலாசத்தில் ஏலதாரர் மெஸர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ஸ் பேரம்பூர் ஏல கம்பெனியரால்

. ,, லம போடப்ப ****** B. நிர்மல் குமார், சேணியம்மன் தெரு, ் கோயில் சேணயம்மன கோய்வ தெரு, தண்டையார்பேட்டை, சென்னை–81 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 15.07.2019 முதல் 23.07.2020 வரை அடகு வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கள் நாள் 28.09.2021 அன்று காலை 10 மணிக்கு மேல் எண்.40, சச்சிதானந்தம் தெரு, குயப்பேட்டை, சென்னை–12, குயப்பேட்டை, சென்னை—12, என்ற விலாசத்தில் ஏலதாரர் மெஸர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ஸ்

***** P. அமர் சந்த், அலமேலுமங்கா புரம், மயிலாப்பூர், சென்னை–4 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 01.05.2019 முதல் 19.12.2019 கடையில் வரை அடகு வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத அல்லாத பபான, பொன் அல்லாத பொருட்கள் நாள் 29.09.2021

ஏல அறிவிப்பு குயப்பேட்டை, சென்னை-12, விவாகக்கில் மெஸர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ஸ் ஏல கம்பெனியரால் புரசைவாக்கம் தாசில்தார் துணை தாசில்தார் முன்னினை துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

> கணேஷ் அண்டு கோ, 159, ஈ.எச்.ரோடு, வியாசர்பாடி, சென்னை—39 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடைையில் 18.03.2020 முதல் 31.08.2020 கடையில் வரை அடகு வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொன், பொன் அல்லாற பொருட்கள் நாள் 30.09.202 அன்று காலை 10 மணிக்கு மேல் எண்.40, சச்சிதானந்தம் தெரு, குயப்பேட்டை, சென்னை–12, விலாசக்கில் ஏல கம்பெனியரால்

தி ஸ்ரீ சைதை மியூச்சுவல் |பெனிபிட் பண்ட் நிதி லிமிடெட் CIN: U65991-TN-1980PLC008226

22/78, சுப்ரமணிய சுவாமி கோவில் தெரு, சைதாப்பேட்டை, சென்னை 600 015. போன்: 044-23810846 பங்குதாரா்களுக்கு அறிவிப்பு

நிதி லிமிடெட்டின் பங்குதாரர் களின் 41வது வருடாந்திர பேரவைக் கூட்டம் 25.09.2021 சனிக்கிழடை காலை 10.30 மணிக்கு தி ஸ்ரீ சைதை மியச்சுவல் பெனிபிட் பண்ட் நிச் லியிடெட் (பதிவு அலுவலகம்) 22/78, சுப்ரமணிய சுவாயி கோவில் சைகாப்பேட்டை. சென்னை -600 015ல் நோட்டீஸ்சில் குறிப்பிட்ட வர்த்தகங்களை நிறைவேற்ற நடைபெறும் என்று இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. மெம்பர்கள் ரிறிஸ்தர் 20.09.2021 முதல் 25.09.2021வரை (ஐந்து நாட்களும் உள்ளிட்டு) மூடப்பட்டிருக்கும் இயக்குனரவையின் உத்தரவுப்படி, தி ஸ்ரீ சைதை மியூச்சுவல் பெனிபிட் பண்ட் நிதி லிமிடெட்

Buildings High Court Campus. Chennai-104. Those who have any valid objections may notify the same to the Bar Council within 10 days M.KANNAMMA <u>காணவில்லை</u> கீழ் கண்டபத்திரம் பெயர்: நித்தியானந்தம்மாள் விலாசம் : எண்ன-1/48, ஸ்ரீ ராம் நகர் 6வது தெரு, திருநின்றவூர், திருவள்ளூர்,

தமிழ்நாடு-602 024. தொலைந்த இடப் GN செட்டி தெரு (பேருந்து நிலையம் அருகில்) கேனாம்பேட்டை, சென்னை-600018 பக்கிரம் என் 1) 2772 / 1990 2) 2821 / 1992 3) 3847 / 1990 தேதி: 30-08-2021 அன்று முதல் காணாவில்லை. கண்டுபிடிப்பவர்கள் அணுகவும், 8610415990 / 9585024898

கள்ளக்குறிச்சி இருக்கும் முகல் 24/11/2017 ் மு[']டிய கெடுவு கடந்து கிடைக்காதவர்களுக்கு கடைக்காரர் பொறுப்பல்ல.

மதுரை முதன்மை டவுன் டி.மு. நெ. 791/D1, நேருஜி ரோடு, கோர்ட்டு I.A.NO.753 of 2009 O.S.NO.1287 of 2004 1.வரதராஜன், (இறப்பு) 2.V.நவநீதகிருஷ்ணன், NO:2/40A, METTU STREET, ARIYALUR THIRUKKAL 3.V.ஹேமலதா, VILLUPURAM 4.A.சாந்கி. O D VENKATESAN ெல்ட்சுமிபுரம், 7–வது தெரு, S/O. DHANDAPANI. மதுரை. ..மனுதார்கள் / வாதிகள் ..மனுதார்கள் / எதிர் இரமேஷ் பாபு, S/O.ராஜாராம், GINGEE. VILLUPURAM. 43. கொல்லம் பட்டறை தெரு, 43, எகாலைம் ப மதுரை –1 இராஜாரெங்கம், இந்த இதிரை இதிருக்கு இதிருக்கு இதிருக்கு தொடுக்கு தொடு தான்கு தொடுக்கு தொடுக்கு தான்கு தான்கைக்கு தான்கு VILLUPURAM 4. V.DHAYANITHI, S/O. VARATHARAJAN. பெரம்பூர் வடங்களை சாந்தா, வடக்கு புதுத்தெரு, மானாமதுரை, சிவகங்கை ஜில்லா, கௌசல்யா, த/பெ. இராமராஜ், 3/379, அனுப்பன்குளம், நடுத்தெரு, சிவகாசி, விருதுநகர் ஜில்லா. லெட்சும்பிரியா, 5.T.SENTHILMURUGAN. STREET, VILLUPURAM, 6.S.KUMARAKURUBARAN, 11வடக்கு புதுத்தெரு, மானாமதுரை, சிவகங்கை ஜில்லா S/O. SARAGAM. சரோஜா, W/O.தணிஷ்லாஸ் 43 B, காமாட்சி அம்மன் சன்னதி தெரு, VILLUPURAM. காஞ்சிபுரம். G.மோகன், S/O.கோபால், எதிர்மனுதாரர்கள் மனுதாரர் நாளது 27.03.2021 தேதி வரையிலான தொகை ரூ.

உம்மிடமிருந்து 10,19,985/-மனுதாரருக்கு சேர வேண்டியுள்ளது கொடுத்துள்ள பிராதுவின் விழுப்புரம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் 20,9,2021 தேதி காலை 11 மணிக்கு தன்னலட்சும், w/O.வள்றத்தத்திரகார தெரு, மதுரை–1. ...3 மற்றும் 5 முதல் 14 விசாரணை நடைபெறவிருக்கிறது விசாரணையின்போது மேற்படி மனுதாரருக்கு சேர வேண்டிய தொகையை என் முன்னால் தாங்கள் செலுத்த வேண்டியது தங்களுக்கு தொகை சம்பந்தமாக ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் விசாரணையின்போது தாங்கள் தெரிவிக்கலாம் எனவும் மேற்படி விசாரணைக்கு ஆஜராக தவற்னால் மீது ஒருதலைபட்சமாச செய்யப்படும் எனவும் இம்மனு எனவம் நோட்டீஸ்

முடிவு இந்த தெரிவிக்கப்படுகிறது. உதவிச்சீட்டுபதிவாளர்

விழுப்புரம் துணை சீட்டுப் பதிவாளர், **ENROLMENT NOTICE** After 10 days of the publication of this notice and

சீட்டுப் பதிவாளர் அவர்களின்

நடவடிக்கைகள்

முன்னிலை : திருமதி. பெ.இளங்கிளி

சார்பகிவாளர்.

உதவிச்சீட்டுபதிவாளர் அவர்கள்

மத்தியஸ்த வழக்கு எண்: 46/2020 தனலட்சுமி சீனிவாசன்

விழுப்புரம். மனுதாரர் 1. D. JANSIRANI, W/O. AROKIYARAJ,

NO.E5, BHARATIDHASAN STREET,

NEYVELL TOWN SHIP NEYVELL

NO.E2. BHARAHIDHASAN SALAI. BLOCK-2, NEYVELI TOWN SHIP,

з. N. CHAMPAGANATH.

NO.BI, WEST GRANITE SALAI,

NO.23, 2nd STREET, DURGA NAGAR,

ALADI ROAD, VIRUDHACHALAM.

5. S. ARULAPPAN,S/O. SAMINATHAN,

MUGASAPPAZHUR, VIRUDHACHALAM

NO.1219/13, KUMBAKONAM ROAD, K/MARNGOOR POST,

மனுதாரர் நாளது 16/02/2020 தேதி வரையிலான தொகை ரூ. 4,07,800/– உம்மிடமிருந்து மனுதார

ருக்கு சேர வேண்டியுள்ளது என்று கொடுத்துள்ள பிராதுவின் பேரில்

அலுவலகத்தில் 16.09.2021 தேதி

காலை 11 மணிக்கு விசாரணை

நடைபெற விருக்கிறது. மேற்படி

விசாரணையின்போது மனுதாரருக்கு சேர வேண்டிய தொகையை என்

தாங்கள்

வேண்டியது எனவும் தங்களுக்கு

சம்பந்தமாக

விசாரணைக்கு ஆஜராக தவறினால்

நோட்டீஸ்

2021ம் வருடம் மாதம் ந் தேதி

என்னால் கையொப்பம் இடப்பட்டு

விழுப்புரம் துணை சீட்டுப் பதிவாளர், சீட்டுப் பதிவாளர் அவர்களின்

நடவடிக்கைகள்

முன்னி லை

திருமதி. பெ.இளங்கிளி

சார்பகிவாளர்.

உதவிச்சீட்டுபதிவாளர் அவர்கள்.

மத்தியஸ்த வழக்கு எண்: 53/2019 தனலட்சுமி சீனிவாசன்

சீட்டுப்

தைரிவிக்கப்படுகிறது.

ு முத்திரையும் இடப்பட்ட

எதிர்மனுதாரர்கள்

ஏதேனுட்

இருப்பில்

பதிவாளர்

மாவட்ட பகிவாள

. விசாரணையின்போது

மீது ஒருதலைபட்சமாச

இடப்பட்டது. உதவிச்சீட்டுபதிவாளர்,

NO.135, RAJIV GANDHI NAGAR,

6. M. KOLANGI, S/O. MANICKAM

KEEZHAKOLLAI, CUDDALORE.

NEYVELI.

S/O. NAGARAJ.

BLOCK-9, NEYVELI. 4. S. KARUNANITHI,

S/O. SUBRAMANIAN

TALLIK CUDDALORE

விழுப்புரம்

முன்னால் இ

ஆட்சேபனை

இம்மனு

இந்த

2. F. AROKIYARAJ, S/O. FRANCIS,

. சிட்பண்ட்ஸ் (பி) விமிடெட்

நெ. 791/D1, நேருஜி ரோடு,

within three months there after. I, P.Nithin, S/o.K.Parthiban. years, permanently t No.3/225, Thilagar aged 23 residing at No.3/225, Thilagar Street, M.A.Nagar, Redhills, Chennai-600 052. Intend having my enrolment as an Advocate moved before the bar council of Tamilnadu, bar council building high court campus, chennai-600

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days.

After 10 days of the publication of this notice and within three months there after. I, E.Anitha, aged 25 years, permanently residing at Flat F1, Wonderla Flat, Bharadhamadha 2nd Street, Ponniamman Nagar Near Entizer Sportz, S.Kolathur Kovilambakkam, Chennai–600 117. Intend having my enrolment as an Advocate moved before the bar council of Tamilnadu. bar council building, high court campus, chennai-600 104. Those who have any valid

objections may notify the same to the bar council with in ten days. E.Anitha

After 10 days of the publication of this notice and within three months there after. I, P.Kabilan, S/o.P.Pandurangan aged 22 years, permanently residing at 173/15, Golden Jubilee Flats, Padikuppam Road, Anna Nagar West, Chennai-600 040. Intend having my enrolment as an Advocate moved before the bar council of Tamilnadu, bar council building, high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days

After 10 days of the publication of this notice and within three months there after I R Raia Kumaran, S/o.C.Raja, aged 24 years, permanyears, No.46/21, years, permanently residing at No.46/21, Thiru.Vi.Ka Nagar, Pulianthope, 7th Street, Chennai-600 012. Intend having my enrolment as an Advocate moved before the bar council of Tamilnadu, bar council buildin high court campus, chennai-600

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. iir ten days. R.Raja Kumaran ******

After 10 days of the publication of this notice and within three months there after. I, N.Sathiya Priya, D/o.Natesan, aged 43 permanently residing at No.4C, 102, Anna Main Road, K.K.Nagar, Chennai-600 078. Intend having my enrolment as an Advocate moved before the bar council of Tamilnadu, bar council building, high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days N.Sathiya Priya

After 10 days of the publication of this notice and within three months there after. I, R.Gokulraj, S/o.T.Rajendiran, aged 32 years, permanently residing at No.177, Pillaiyar Kovil Street, Veliyampakkam, Athiyur Thiruvathi Post, Villupuram Dist-605401. Intend having my enrolment as an Advocate moved before the bar council of Tamilnadu, bar council building high court campus, chennai-600

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days R.Gokúlraj

After 10 days of the publication of this notice and within three months there after. I, R.Maha D/o.Ravichandran, aged 23 years, permanently residing at No.32/22, Micetch olonv. Chennai-600 060. Intend having my enrolment as an Advocate moved before the bar council of Tamilnadu, bar council building, high court campus, chennai-600

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days.

R.Maha Lakshmi

After 10 days of the publication of this notice and within three months there after. I, Reena.T, D/o.K.Thomas Raj, aged 22 years, permanently residing at No.351, Konnur High Road, D-132, Sunnyvale Apartments, Ayanavaram, Chennai-600 023. Intend having my enrolment as an Advocate moved before the bar council of Tamilnadu. bar council building, high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. Reena.T

***** After 10 days of the publication of this notice and within three months there after. I. Raialakshmi, T. D/o. Thirugnanam.R, aged 23 years, permanently residing at No.19, Maniyammai Main Street, Rajakilpakkam, Chennai–600 073. Intend having my enrolment as an Advocate moved before the bar council of Tamilnadu, bar council building, high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to Rajalakshmi.T thé bar councíl with in ten days

After 10 days of the publication of this notice and within three months there after. I, R.Balamurugan, S/o.K.Ramalingam, aged 29 years, permanently residing at No.217, Mariyamman Kovil Street, Sirulapattu, Tirunavalur (Post), Ulundurpettai (Tk), (Post), Ulundurpettai (Tk), Villupuram (Dist)-607204. Intend having my enrolment as an Advocate moved before the bar council of Tamilnadu, bar council

objections may notify the same to the bar council with in ten days. R.Balamurugan

விளம்பரத்தில் Kamala Bai அடகு வணிகர் முகவரியில் GIC என்று தவறுதலாக பிரசுரமாகியுள்ளது. எனவே அதை 61C என்று திருத்தி

PUBLIC NOTICE

My clients Mr.M.Bhanu Chandar, Son of Late M.Venu and Mrs.M.Swarnalakshmi, Wife of Mr. M.Bhanu Chandar, both are residing at No.27/14, Krishnabai Street, T.Nagar, Chennai-600017 have lost the below mentioned documents in transit while going to take Xerox today morning (5th Sep 2021) near the residence of Mrs & Mr A S Kumar, the Proposed buyer of my below said Property situated at No 45, 10th Avenue, Ashok Nagar, Chennai600083, Original Sale deed dated 17.07.1980 bearing document No.1127 of 1980, executed by P.Ganeshan to and in L. Subramanyam, registered on the file of the Sub Registrar Office at Thiruporur

Original GPA deed dated L. Subramanyam @ Subramanyam Laxminarayan Rau to and in favour of L.Vasudev pertaining to the property bearing Plot No.52 (Northern Portion) & Plot No.52 (Southern Portion), comprised in old Survey Nos.269/1, 269/2 & 270/l as per Patta No.2695 subdivided Survey Nos.269/IBS, 269/2A3, 270/183 and 270/2A at Nemmeli Village, Thiruporur Taluk, Chengalpet District. So i any one has any right or objection over the said document please inform the same within 7 days to the below mentioned address failing which it is presumed that no one has any manner of right or

B Murugave Advocate Al Gurukripa Apartments, II Floor First Avenue, Ashok Nagar, Chennai 600083

பொது அறிவிப்பு

இதனால் பொது மக்களுக்கு அறிவிப்பது என்னவென்றால், சென்னை ௦௦௦5௦, முகப்போ கிழக்கு, ஆபீஸா்ஸ் காலனி விரிவாக்கம், கதவிலக்கப் கும் ரவி சீதாராமன் அவர்களின் மனைவி திருமதி உஷா ரவி அவர்கள் தாம்பரம் தாலுகா, பெருங்களத்தூர் கிராமம், வெங்கடேஸ்வரா நகர் லே அவுட்டில் சர்வே என். 402/3ல் அமைந்துள்ள 2407 சதுரஅடி கொண்ட மணை எண் 195 பகுதியை படப்பை சார் பதிவாளர் அலுவலகத்தில் 2007 மணை எண் 195 பகுதியை படப்பை சார் பதிவாளர் அலுவலகத்தில் 2007 ஆம் ஆண்டு 5380 ஆம் ஆவணமாக பதியப்பட்ட பத்திரத்தின் மூலம் கிரையம் பெற்று ஆண்டு அனுபவித்து வருகிறார். எனது கட்சிக்காரர் திருமதி உஷா ரவி அவர்கள் 28.08.2021 அன்று சென்னை சிட்லபாக்கம் ஆர்.பீ.சாலையில் ஆட்டோவிலிருந்து இறங்கும் போது தாய் பத்திரமான தாம்பரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் 1989 ஆம் ஆண்டு 5946 ஆம் நம்பராக பதியப்பட்ட தாய் பத்திரத்தை தவற விட்டு விட்டார். உடனடியாக காணாமல் போன பத்திரத்தை தீவிரமாக தேடியும் அவரால் கண்டுபிடிக்க இயலவில்லை. எனது கட்சிக்காரர் மற்றும் அவரது முகவரோ கேரும் பத்திரத்தை திகிமுவனுக்கி மோ வல்லகு மேற்படி ஒரிஐ 7னல் பத்திரத்தை எந்த ஒரு நிதி நிறுவனத்திடமோ அல்லது தனியாரிடமோ அடமானம் வைக்கவில்லை என்றும் மேற்படி சொத்தை எந்தவொரு வில்லங்கத்திற்கும் உட்படுத்தவில்லை என்றும் இதன் மூலம் ந்துவ்காடு கால் கூறுக்கும் உடர்ந்துக்கால் எடுப்பவர்கள் அதனை உறுதி கூறுகிறார். மேற்படி பத்திரத்தை கண்டு எடுப்பவர்கள் அதனை நீழ்க்கண்ட விலாசத்தில் என்னிடமோ அல்லது மேலே குறிப்பிட்ட விலாசத்தில் உள்ள எனது கட்சிக்காரரிடமோ ஒப்படைக்க வேன் தவிர்த்து துஷ்பிரயோகம் செய்யும் பட்சத்தில் அது எந்தவிதத்திலும் எனத கட்சிக்காரரை கட்டுப்படுத்தாது எனவும் இந்த பொது அறிவிப்பின் மூலம் அமிவிக்கப் படுகிறது. -

Advocate & Notary Public Egmore Bar Association, Chenna

உபாசனா பைனான்ஸ் லிமிடெட்

CIN L65191TN1985PLC011503 பதிவு அலுவலகம் : சப்னா டிரேட் சென்டர், 10வது தளம், 10பி/2, எண். 109, பி.எச். ரோடு, சென்னை 600 084

Tel: 7305319733, E-mail: upasana_shares@yahoo.com பொது அறிவிப்பு–36வது வருடாந்திர பொதுக்கூட்டம்

கம்பெனிகள் சட்டம் 2013ன் (''சட்டம்'') பொருந்தக்கூடிய பிரிவுகள் மற்றும் அதன் கீழுள்ள விதிகள், செக்யூரிடீஸ் அண்ட் எக்சேஞ் போர்டு ஆப் இந்தியா (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015 (''பட்டியல் கட்டுப்பாடுகள்'') கார்ப்பரேட் ிவகாரங்கள் அமைச்சகம் ("MOA") வெளியிட்ட ஏப்ரல் 08, 2020 தேதியிட்ட பொது ற்றறிக்கை எண். 14/2020, ஏப்ரல் 13, 2020 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண். 7/2020, மே 5, 2020 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண். 20/2020 மற்றும் ஜனவரி 13, 2021 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண். 02/2021, மற்றும் மே 12, 2020 _ சுற்ற விக்கை சுளின்பு ப ஜனவர் 15, 2021 தேதியிட்ட செபி சுற்றறிக்கைகளின்படி (கூட்டாக "பொருந்தக்கூடிய சுற்றறிக்கைகள்" என்று குறிப்பிடப்படுகிறது) வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள அலுவல்களை செயல்படுத்த கம்பெனி உறுப்பினர்களின் 36வது வருடாந்திர பொதுக்கூட்டம் காணெள்ளி காட்சி(VC)/பிற ஒளி ஒலி சாதனங்கள் (OAVM) மூலமாக வியாழக்கிழமை, செப்டம்பர் 30, 2021 அன்று இந்திய நேரப்படி 15.30 மணிக்கு நடைபெறும் என்று இதன் மூலம் அநிவிக்கப்படுகிறது. VC/OAVM வசதி மூலம் பங்கே)கும் உறுப்பினர்கள் சட்டப் பிரிவு 103ன் கீழ் கோரம் நோக்கத்திற்காக கணக்கிடப்படுவார்கள்.

. ட்ஆப் தேதியின்படி அதாவது வியாழக்கிழமை, செப்டம்பர் 23, 2021 அன்று கட்ஆப் தேதியின்படி அதாவது வியாழக்கிழமை, செப்டம்பர் 23, 2021 அன்று உறுப்பினர்களின் பதிவேட்டில் அல்லது கைப்புத்தொகையாளர்களால் பரமளிக்கப்படும் நன்மை பயக்கும் உரிமையாளர்களின் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட ஒரு நபர், வருடாந்திர பொதுக்கூட்டத்தில் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு அல்லது மின்னணு வாக்குப்பதிவு அல்லது மின்னணு வாக்குப்பதிவு வசதியை பெற மட்டுமே உரிமை உண்டு. வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறும் தேதியில் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு அல்லது வாக்குப்பதிவை மின்னணு முறையில் மேற்கொள்வதற்கு சென்ட்ரல் டெபாசிட்டரி சாவீசஸ் (இந்தியா) லிமிடெட்டை (சிடிஎஸ்எல்) கம்பெனி ஏற்பாடு செய்துள்ளது. VC/OAVM மூலம் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்த விரிவான வழிமுறைகளுக்கு, உறுப்பினர்கள்/பங்குதாரர்கள் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பை படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பொருந்தக்கூடிய சுற்றறிக்கைகள் மற்றும் கம்பெனிகள் (மேலாண்மை மற்றும் நிர்வாகம் விதிகள், 2014 ன்படி, 2020–2021 வருடாந்திர அறிக்கை மற்றும் தாவுகு வருடாந்திர பொதுக்கூட்டே அறிவிப்பு ஆகியவை கம்பெனி/பதிவாளர் மற்றும் 36வது வருடாந்திர அல்லது வைப்புத்தொகை பங்கேற்பாளர்களுடன் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்த டூறுப்பினர்களுக்கு மின்னனு முறையில் 03.09.2021லிருந்து அனுப்பப்படுகின்றன. மேற்கண்ட ஆவணங்கள் பிஎஸ்இ லிமிடெட் இணையதளம் www.bseindia.com மேற்கண்ட ஆவணங்கள் பிஎஸ்இ லிமிடெட் இணையத்ளம் www.bseindia.cor மற்றும் சிடிஎஸ்எல் இணையதளம் https://wwww.evotingindia.comல் கிடைக்கின்றன உறுப்பினர்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுவது யாதெனில்:

-றுப்பாகை இதிரை மின்னணு வாக்குப்பதிவு' 26.09.2021 அன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்திய நேரப்படி காலை 9.00 மணி) தொடங்கி (புதன்கிழமை) 29.09.2021 அன்று இந்திய நேரப்படி மாலை 5.00 மணி) முடிவடைகிறது. மேற்சொன்ன காலத்திற்கு

(ii) இந்த காலத்தில், தற்போதைய உறுப்பினர்கள் மற்றும் அறிவிப்பு அனுப்பிய பின்னர கம்பெனியின் பங்குகளை பெற்று உறுப்பினரான நபர், கட் தேதி அதாவது 23.092.20: அன்று காகித வடிவில் அல்லது பத்திரமில்லாத வகையில் பங்குகளை வைத்துள்ள தாற்ற பாத்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள அலுவல்கள் மீது சிடிஎஸ்எல் நபாகள் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள அலுவல்கள் மீது சிடிஎஸ்எல் நின்னணு வாக்குப்பதிவு முறையின் மூலமாக மின்னணு முறையில் வாக்களிக்கலாம். (iii) வருடாந்திர பொதுக்கூட்டத்திற்கு முன்னர் தொலைதூர மின்னனு வாக்குப்பதிவின் மூலம் வாக்களித்த உறுப்பினர்கள் VC/OAVM மூலம் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்/பங்கேற்கலாம். ஆனால் மீண்டும் வாக்களிக்க உரிமை கிடையாது.

உறுப்பினர்கள் சிடிஎஸ்எல் மின்வாக்களிப்பு முறையை பங்குதாரர்கள், ப்பினர்கள் உள்நுழைவின் கீழ் உள்ள https://www.evotingindia.com இணைய உறுப்பினாகள் உள்நுழைவின் கீழ் உள்ள https://www.evotinginda.com இணைய இணைப்பில் அணுகலாம். கூட்ட நாளில் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் சேர அதே இணைப்பு செல்லுபடியாகும். தொலைதூர மின்னணு வாக்குப்பதிவிற்கான செயல் முறைகள், வருடாந்திர பொதுக்கூட்டத்தில் சேருதல் மற்றும் கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவிற்கான விரிவான வழிமுறைகள் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் தொலக்கூட்ட இத்தை

v) கூட்டம் தொடங்க திட்டமிடப்பட்ட நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்பும் அத்தகைய திட்டமிடப்பட்ட நேரத்திற்கு 15 நிமிடங்கள் வரை உறுப்பினர்கள் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் VC/OAVM மூலம் சேர அனுமதிக்கப்படுகிறார்கள்.

(vi) மின்னணு வாக்குப்பதிவிற்காக உள்நுழைவு சான்றுகளை பெற அறிவிப்பில் விவரிக்கப்பட்டுள்ள தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்களை ஆர்டிஏ–யின் மின்னஞ்சல் முகவரி yuvraj@integratedindia.inக்கு அனுப்புமாறு வைப்புத்தொகையாளரிடம் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யாத உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் மான்னஞ் முக்காள்கள் கடிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள் ஆய்வுக்கு கிடைக்கின்றன. உறுப்பினர்கள் கம்பெனியின் மின்னஞ்சல் ஐடி upasana_shares@yahoo

் பாற்று பாதுக்கூட்டத்தில் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மற்று.

(ix) தலைவர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நபரால் எழுத்து மூலமாக முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் ஆராய்வாளரின் அறிக்கையுடன் அறிவிக்கப்பட்ட முடிவுகள் டிஎஸ்எல் இணையதளம் www.evotingindia.comல் வைக்கப்படும்.

நாட்களும் உள்பட) மூடப்பட்டிருக்கும். பருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்பது மற்றும் மின்னணு வாக்கு முறையி

ழல்மாக மின்னணு வாக்குப்பதிவு குறித்து தொடர்பான ஏதேனும் கேள்வி/ நிதளிவுபடுத்தல் அல்லது சிக்கல்களுக்கு நீங்கள் திரு. ராகேஷ் தால்வி, சீனியர் மேலாளர். சிடிஎஸ்ஸில், சென்ட்ரல் டெபாசிட்டரி சாவீசஸ் (நித்தியா) லிமிடெட், ஏ விங், 25 வது ஞாம், மராத்தான் பியூச்சர்ஸ், மபத்லால் மில் காம்ப்ளக்ஸ், என் எம் ஜோஷி மார்க், லோயர் பரேல் (கிதக்கு), மும்பை 400013 அவர்களுக்கு முகவரியிட்டு அனுப்பலாம் அல்லது helpdesk.evoting@cdslindia.comக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது 022–23058542/43ல் தொடர்பு கொள்ளலாம்.

இடம்: சென்னை

குழுவின் ஆணைப்படி உபாசனா பைனான்ஸ் லிமிடெட்டுக்காக _______ ஒப்பம் /– மோனிகா கேடியா

சென்னை-600004-ல் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இயக்குனரவையின் உத்தரவுப்ப

காணவில்லை எனது கணவரின் அசல் நிலப் பத்திரம் எண்.2523/1999 மற்றும் தொடர்புடைய நகல்கள் ஸ்டாண்ட அருகில் நகல்கள் எடுக்கச் செல்லும் போது காணவில்லை ஆவடி சார் பதிவாளர் அலுவலகம் மனை எண்.21, ஸ்ரீ சாஸ்தா நகர் S.No.259/9, 10, மோரை கிராமம்

ஆவடி, சென்னை. தொடர்புக்கு P. Vimala M.Com., M.Phil, Phd W/o.(Late) S.Manikandan No.48. B/2. Duraisamv Reddv Street, Vijayalakshmipuram, Ambattur, Chennai-600 053

Cell No.: 9003012420 விழுப்புரம் துணை சீட்டுப் பதிவாளர், சீட்டுப் பதிவாளர் அவர்களின் நடவடிக்கைகள் முன்னி லை

திருமதி. பெ.இளங்கிளி சார்பகிவாளர். உதவிச்சீட்டுபதிவாளர் அவர்கள் **மத்தியஸ்த வழக்கு எண்:** 54/2019 5னலட்சுமி சீனிவாசன் . சிட்பண்ட்ஸ்(பி) லிமிடெட் நெ. 791/D1, நேருஜி ரோடு,

விழுப்புரம். மனுதாரர் 1. P.SHANTHI, W/O.PARASURAMAN, NO:11,EAST STREET,SALAI AGARAM KOLIYANUR VILLUPURAM 2. M.DHANASEKAR S/O, MURUGESN, NO.4/191 FSAT PONDYROAD SALAL AGARAM, KOLIYANUR VILLUPURAM 3 N PARANTHAMAN S/O NADESAN NO:1/159,2ND STREET,SORANUR

KIZHPATHI VILLUPURAM. S/O VELLIYAN NO:73,MARIYAMMAN KOVILSTREET MANAMTHAVIZHTHAPLITHLIR

PANRUTI, CUDDALORE 5. P.RANJITH KUMAR. S/O,PARASURAMAN NO:11/7,EAST STREET. SALAIAGARAM, KOLIYANUR VILLU எகிர்மனுகாரர்கள்

மனுதாரர் நாளது 25/11/2019 தேதி வரையிலான தொகை ரூ. 9,53,927 /–உம்மிடமிருந்து மனுதாரருக்கு சேர / – உம்பட்டயருந்து என்று கொடுத்துள்ள வேண்டியுள்ளது என்று கொடுத்துள்ள பிராதுவின் பேரில் விழுப்புரம் ப்ராதுவண் பார் மாவட்ட பதிவாளா அலுவலகத்தில் 16.09.2021 தேதி காலை 11 மணிக்கு விசாரணை நடைபெறவிருக்கிறது. மேற்படி விசாரணையின்போது மனுதாரருக்கு சேர வேண்டிய தொகையை என் முன்னால் தாங்கள் செலுத்த வேண்டியது எனவும் தங்களுக்கு தொகை சம்பந்தமாக ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் தாங்கள் விசாரணையின்போது . கெரிவிக்கலாம் எனவம் மேற்பும விசாரணைக்கு ஆஜராக தவறினால் மீது ஒருதலைபட்சமாக செய்யப்படும் எனவும் இம்மனு முடிவு நோட்டீஸ்

மூலம் துற்ற தெரிவிக்கப்படுகிறது. உதவிச்சீட்டுபுதிவாளர், விழுப்புரம் விழுப்புரம் துணை சீட்டுப் பதிவாளர், சீட்டுப் பதிவாளர் அவர்களின் நடவடிக்கைகள்

. முன்னிலை திருமதி. பெ.இளங்கிளி சார்பதிவாளர், உகவிச்சீட்டுபதிவாளர் அவர்கள் மத்தியஸ்த வழக்கு எண்: 55/2019 1. S.PUNITHAVATHI,W/O.SIVABOOS HANAM,NO:10/4,PILLAIYAR KOVIL STREET.VIKRAVANDI.VILLUPURAM . D.SIVABOOSHANAM,S/O

DHATCHANAMOORTHI. NO:10/4, PILLAIYAR KOVIL STREET VIKRAVANDI, VILLUPURAM. 3 K.JANANI, D/O. KUMAR, NO: 3/82, ILANGO STREET, MUNDIYAMPA

எதிர்மனுதாரர்கள

KKAM, VILLUPURAM.

மனுதாரர் நாளது 25/11/2019 தேதி வரையிலான தொகை ரூ. 85,617,/– உம்மிடமிருந்து மனுதாரருக்கு சேர வேண்டியுள்ளது என்று கொடுத்துள்ள பிராதுவின் பேரில் விழுப்புரம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் தேதி காலை 11 16.09.2021 மணிக்கு விசாரணை நடைபெறவிருக்கிறது. மேற்படி. விசாரணையின்போது மனுதாரருக்கு சேர வேண்டிய தொகையை என் முன்னால் தாங்கள் செலுத்த வேண்டியது எனவும் தங்களுக்கு தொகை சம்பந்தமாக ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் தாங்கள் விசாரணையின்போது தெரிவிக்கலாம் எனவும் மேற்படி விசாரணைக்கு ஆஜராக தவறினால் இம்மனு மீது ஒருதலைபட்சமாக - து. செய்யப்படும் எனவும் நோட்டீஸ் மூலம்

தெரிவிக்கப்படுகிறது. தேரிவிக்கப்படுகிறது. உதவிச்சீட்டுபதிவாளர்,

விழுப்புரம் துணை சீட்டுப் பதிவாளர், சீட்டுப் பதிவாளர் அவர்களின் நடவடக்கைகள் ந**டயடிகைகள்** முன்னிலை : திருமதி. பெ.இளங்கிளி

உதவிச்சீட்டுபதிவாளர் அவர்கள். மத்தியஸ்த வழக்கு எண்: 10/2021 K.SARAVANAN, S/O. KUMARASAMY, NO 2 PALLA STREET PERANI POST TINDIVANAM, VILLUPURAM DISTRICT. 2. S.DEVI, W/O. SARAVANAN, NO:1/102, PALLA STREET. PERANI. VILLUPURAM.

M.EUGIN BRUNO, S/O. MARIA ANTOVAN NO.02/267 MAIN ROAD ALAMPONDI, VILLUPURAM. எதிர்மனுதாரர்கள்

மனுதாரர் நாளது 27.03.2021 தேதி வரையிலான தொகை ரூ. 1,12,771 உம்மிடமிருந்து மனுதாரருக்கு சேர வேண்டியுள்ளது என்று கொடுத்துள்ள பிராதுவின் பேரில் விழுப்புரம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் 20.09.2021 தேதி காலை 11 மணிக்கு விசாரணை நடைபெறவிருக்கிறது. மேற்படி விசாரணையின்போது மனுதாரருக்கு சேர வேண்டிய தொகையை என் முன்னால் தாங்கள் செலுத்த வேண்டியது எனவும் தங்களுக்கு தொகை சம்பந்தமாக ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் ை யின்போது விசாரணை தெரிவிக்கலாம் எனவும் மேற்படி விசாரணைக்கு ஆஜராக தவறினால் இம்மனு மீது ஒருதலைபட்சமாக இம்மனு செய்யப்படும் எனவம்

ஞா இந்த நோடடை தெரிவிக்கப்படுகிறது உதவிச்சீட்டுபதிவாளர், விழுப்புரம் விழுப்புரம் துணை சீட்டுப் பதிவாளர், சீட்டுப் பதிவாளர் அவர்களின் நடவடிக்கைகள் **நடவடிகைகள** முன்னிலை : திருமதி. பெ.இளங்கிளி சார்பதிவாளர், உதவிச்சீட்டுபதிவாளர் அவர்கள்.

_ சிட்பண்ட்ஸ்(பி) லிமிடெட் நெ.791/D1, நேருஜி ரோடு, விழுப்புரம். 1. S.DHARANI, W/O KUMARAKURUBARAN. NO:25/12, SEETHARAMAN STREET, VILLUPURM 2. S. KUMARAKURUBARAN, S/O SARANGAM

NO:25/12, SEETHARAMAN STREET, VILLUPURM 3. T.SIVASANKAR, S/O,THULASI, NO:85 SANAGKUPPAM ROAD, AMBUR, VANIYAMBADI T.K VELLORE. 4. R.RAJESH, S/O,RAJASEGARAN.

NO:52.OR.54.ATK KUMAR QUARTERS. PERUMAL KOVIL STREET VALAVANUR, VILLUPURAM எதிர்மனுதாரர்கள் மனுதாரர் நாளது 25/11/2019 தேதி வரையிலான தொகை ரூ. 1,65,429/-

உம்மிடமிருந்து மனுதாரருக்கு சேர வேண்டியுள்ளது என்று கொடுத்துள்ள பிராதுவின் பேரில் விழுப்புரம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் தேதி காலை 11 16.09.2021 ு. மணிக்கு விசாரணை நடைபெறவிருக்கிறது. மேற்படி விசாரணையின்போது மனுதாருக்கு சேர வேண்டிய தொகையை என் முன்னால் தாங்கள் செலுத்த வேண்டியது எனவும் தங்களுக்கு தொகை சம்பந்தமாக ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் விசாரணையின்போது தாங்கள்p தெரிவிக்கலாம் எனவும் மேற்படி விசாரணைக்கு ஆஜராக தவறினால் இம்மனு மீது ஒருதலைபட்சமாக முடிவு செய்யப்படும் எனவும் முடிவு இந்த நோட்டீஸ்

> உதவிச்சீட்டு புதிவாளர், விழுப்புரம்

தல் கம்பெனியரால் பெரம்பூர், புரசைவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும். A. வசந்தா ஜெயின், 75/1 ழும்பூர், நெடுஞ்சாலை விலாசக்கில்

உள்ள அடகு கடையில் 09.12.2019 உள்ள அட்கு ஊட்டு வரை அட்கு முதல் 10.08.2020 வரை அட்கு வைக்கு மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கள் நாள் 23.09.2021அன்றுகாலை11மணிக்கு மேல் எண்.40, சச்சிதானந்தம் தெரு, குயப்பேட்டை, சென்னை–12, _ை, வச விலாசத்தில் மெஸர்ஸ் தான்கரியா ஆக்ஷினீர்ஸ்

என்ற விலாசத்தில் உள்ள அடகு 03.06.202 மீட்கப்படாத பொண, வாருட்கள் சியம் பொன் 23.09.2021 அன்று மதியம் 1 மணிக்கு மேல் எண். 40, சச்சிதானந்தம் தெரு, குயப்பேட்டை, செ என்ற விலாசத்தில் மெஸ்ர்ஸ் தான்தரியா ஆக்ஷினீர்ஸ் ஏல கம்பெனியரால்

ராகேஷ், நெ.1A, வில்லிவாக்கம் ரோடு. லஷ்மிபரம், கொள<u>த்த</u>ூர், சென்னை–99 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 06.01.2018 முதல் 30.12.2019 வரை அடகு வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கள் நாள் 24.09.2021 அன்று காலை 10 மணிக்கு மேல் எண்.40, சச்சிதானந்தம் தெரு குயப்பேட்டை, சென்னை–12 ்தெரு, என்ற விலாசத்தில் ஏலதாரர் மெஸர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ஸ்

ஏல் கம்பெனியிரில் பெர்மபூர், புரசைவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

வம்ளாஸ் கான்காயா ஆக்ஷனாஸ் ஏல கம்பெனியரால் பெரம்பூர், புரசைவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

உள்ள அன்று காலை 10 மணிக்கு மேல் எண். 40, சச்சிதானந்தம் தெரு,

மெஸர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ஸ் புரசைவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

(பதிவு அலுவலகம்)

தி ஸ்ரீ சைதை மியூச்சுவல் பெனிபிட்

ENROLMENT NOTICE After ten days of the publication of this notice and within THREE Months thereafter M.KANNAMMA, D/o.Late.C.Madurai aged 60yrs, permanently residing at 11 B, TNEB Colony, 6th Cross Street, Menambedu, Ambattur, Chennai - 53, intend having her enrolment as an Advocate moved before the Bar Council of Tamil Nadu. Bar Council

அடகு நகை ஏல அறிவிப்பு கள்ளக்குறிச்சீ தியாகதுருகம்,நெ:133, மெயின் ரோட்டில் G.ஆதேஷ் குமார் ந கடையில் 31/03/2020 வைத்து மீட்கப்படாதிருக்கும் பொன், வெள்ளி நகைகளை 17/09/2021 த் தேதி வெள்ளிக்கிழமை காலை 10:00 மணி முதல் கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் உத்தரவு படி துணை வட்டாட்சியர் முன்னிலையில் மேற்படி கடையில் செய்யப்படும். எலம் தொகையில் அடகு வணிகருக்கு சேர வேண்டிய அசல், வட்டி இதர செலவினங்கள் போக மீதி தொகை எதுவும் இருந்தால் அட்கு வைத்தவர் மேற்படி வணிகரிடம் வைத்தவர் மேற்படி வணிகரிடம் பெற்றுக் கொள்ளவும், நோட்டீஸ்

S.ஆனந்தராஜ் ஜெயின், ஏலதாரர், கள்ளக்குறிச்சி.

தோகராஜன், S/O.கோபால், தேந்தகுமார், S/O.கோபால், 4, லெட்சுமிபுரம் 6வது தெரு மதுரை. சூர்யபிரியா, W/O.மரியராஜ்,

...3 பற்றுக்க 5 தேத் எதிர்மனுதாரர்கள் / 3, 5 முதல் 14 பிரதிவாதிகள் **அறிவிப்பு** மனுதார்கள் / அறுவப்பு மனுதார்கள் / வாதிகள் தாக்கல் செய்திருக்கும் மேற்படி வாரிசு மனுவில் 3 மற்றும் 5 to 14 எதிர்மனுதார்கள் ஆகிய தாங்கள் ஆஜராக 27.09.2021 தேதி வாய்தா ஏற்பட்டுள்ளது. அன்று காலை 10.30 மணிக்கு மேற்படி கோர்ட்டில் நேரிலோ அல்லது அட்வகேட் மூலமோ வந்து ஆஜராக வேண்டியது.

இ.பி.காலனி, சிவகங்கை.

கனலெட்சுமி, W/O.சௌந்காராஜன்,

வி.இராமகிருஷ்ணன் — ஆர்.....கருஷ்ணன் அட்வகேட் 68/35, தேசியவிநாயகர் கோவில் தெரு, கோ.புதூர்,

. சிட்பண்ட்ஸ்(பி) லிமிடெட் நெ. 791/D1, நேருஜி ரோடு, விழுப்புரம். மனுதாரர் 1. SRIDHARAN S/O VIBHUSANAN, DOOR.NO:12.3RD FLOOR.FIRE STATON QUARTERS, VILLUPURAM 2. R. VELMURUGAN S/O RAMAJAYAM, NO: 2/255. THIRUMANJANA STREET KUMALAM, VILLUPURAM. 3. S. NABAYANAN S/O SANKABAN. NO:4/16, VINAYAGAPURAM, ATHANUR (POST), VILLUPURAM, 4. S.PRABU S/O SUNDARAMURTHY, NO: 40. NEW COLONY, AYANAM PALAYAM, VILLUPURAM. 5. C.KARTHIKAI RAJA S/O CHANDRASEKARAN, VEERATIKUPPAM ROAD VINAYAGAR NAGAR, 2nd RIGHT, VINAYAGAR KOVIL OPPSITE,1ST HOME,VILLUPURAM .எதிர்மனுதாரர்கள் மனுதாரர் நாளது 25/11/2019 தேதி வரையிலான தொகை ரூ. 8,34,666/-உம்மிடமிருந்து மனுதாரருக்கு சேர வேண்டியுள்ளது என்று கொடுத்துள்ள பிராதுவின் பேரில் விழுப்புரம் மாவட்ட பதிவாளர் ு பாய் மா அலுவலகத்தில் தேதி காண 16,09,202 11 மணிக்கு

விசாரணை நடைபெறவிருக்கிறது. மேற்படி விசாரணையின்போத சேர வேண்டிய மனுதாரருக்கு தொகையை என் முன்னால் தாங்கள் செலுத்த வேண்டியது எனவும் தங்களுக்கு தொகை சம்பந்தமாக ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் காங்கள்ற விசாரணையின்போக விசாரணைக்கு ஆஜராக தவறினால் இம்மனு மீது ஒருதலைபட்சமாக முடிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 2021ம் வருடம் மாதம் ந் தேதி என்னால் கையொப்பம் இடப்பட்டு சீட்டுப் பதிவாளர்

முத்திரையும் இடப்பட்டது. உதவிச்சீட்டுபதிவாளர், விழுப்புரம் துணை சீட்டுப் பதிவாளர், சீட்டுப் பதிவாளர் அவர்களின் நடவடிக்கைகள் . முன்னிலை : திருமதி. பெ.இளங்கிளி தார்பதிவாளர், உதவிச்சீட்டுபதிவாளர் அவர்கள்.

மத்தியஸ்த வழக்கு எண்: 7/2021

and the state of t சிட்பண்ட்ஸ்(பி) லிமிடெட், விழுப்புரம். மனுதாரர் 1. V.SRIDHARAN, S/O. VIBHUSANAN, NO:64, SMALL STREET, MATTAPARAI, з. G.SUGUMARAN, S/O. GOVINDHAN NO:73/4. MURUGAN KOVIL STREET. PANNAKUPPAM, CHINNABABU SAMUTHIRAM, KANDAMANGALAM. NO:23/10, RAJENDIRA STREET, ALAGAR, GINGEE, VILLUPURAM. S/O. THANIGAVEL, KAMAN KOVIL NO:12A/25, SEETHARAMAN STREET.

building, high court campus, chennai-600 104. Those who have any valid

திருத்தம் மக்கள் குரல் 02.09.2021 மற்றும் 03.09.2021 ஆகிய தேதிகளில் வெளியான பாப்னா ஆக்ஷீனியாஸ்

வாசிக்கவம்.